

(Part A)  
(பாகம் A)

Register for Maintenance of Day to Day Accounts of Election Expenditure by Contesting Candidates  
தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான பதிவேடு

Name of the Candidate: E. SURESH  
வேட்பாளரின் பெயர்: E. SURESH  
Name of Political Party, if any: B.S.P  
ஏதேனும் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்:  
Constituency from which contested: PERAMBUR  
போட்டியிட்ட தொகுதியின் பெயர்:  
Date of Declaration of Result:  
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:  
Name and address of Election Agent:  
தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:  
Total expenditure incurred/authorized:  
செய்யப்பட்ட/செய்ய அதிகாரமளிக்கப்பட்ட மொத்தச் செலவு:  
(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)  
(வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட.)

1	2			3	4	5	6	7	8	9	
Date of expenditure/ event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது +நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)	
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் வீதம்								
15/03/21	செலவு	1		10,000	S. ADARSH Raj 44/206 S. m Ganesh Perambur					22 செலவு 10,000 (B.S.P) 15/03/21	

*Handwritten signature*

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசிது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent கேட்டாளர் செய்த செலவு/அபரூபாய தோத்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அதிகாரமளித்த அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை							
18/03/21	பேயர் 2000 ரூபாய் வழியில் 2-ம் பங்கி வழங்கும் அமைப்பின்	10	200 x 10 = 2000	2000.	S. RAJI #22A, 1st cross st C. Kalyana Puram Chennai 39.	-	-	-	-	-





1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை							
18-03-21	வெள்ளை முட்டை 2 மீட்டர் வரையிலான பூங்கா	5.0 கிலோ	1. அட்டை 2500 வெள்ளை - 5000	2500 வெள்ளை முட்டை	வெள்ளை		2,500 வெள்ளை முட்டை			

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசிசு எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்டாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட ஒன்றின் விலை							
15-03-21	பேட்டி டிபாசிட் தொகுதி 2-ம் அட்டவணை பிழைப்பு மீட்டி மீட்டிங் - 30 + 60 x 50 ரூபாய் - 30. 3,000.		ரூபாய் 30 + 30 x 60 x 50 3,000	ரூபாய் 3,000	C. சேனாஜி மன் 56, அகிலாண்டி 4 4th Cross St. அகிலாண்டி அகிலாண்டி நகரம் அகிலாண்டி-114	1	1	1	1	1

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + சிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்பீடு (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் விலை							
16-03-21	NIL	NIL	NIL	NIL	NIL	-	-	-	-	NIL

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + திடுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அனுமைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அறியப்படாத/அறியப்படாத/ஏதேனும் இருவரின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் விலை							
17-03-21	பிடி	பிடி	பிடி	பிடி	பிடி	பிடி	பிடி	பிடி	பிடி	பிடி




1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + அல்லாதது உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாராளரளிக்கப்பட்ட செலவைத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாராளரளிக்க நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்பரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை							
18-10-2012										



1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + திணுயைக உள்ளது)	Name and address of payee தொகை பெறும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அரசியல் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளிக்க நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit பூநிலி ஒன்றின் விலை							
19-03-21-	211	211	211	211	211	211	211	211	211	211

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் செலுத்தப்பட்டது +பதிலுடையதாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட்டுவின் விலை							
20-03-21	BIR notice	4000- அட்டைகள்	2.00 ரூபாய்	2,000 ரூபாய் தொகை	S. சுவாமி. 50, அழகாட்சி தெரு 7. அழகாட்சி தெரு தெரு அழகாட்சி தெரு, டி. 48 தொழிலாளர் சங்கம்	NIL	NIL	NIL	NIL	NIL

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வாழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசிது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent கோட்டாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட்டின் ஒன்றின் விலை							
21/03/21 to 25/03/21	NIL	NIL	NIL	NIL	NIL	NIL	NIL	-	-	-
C. Suresh							 Assistant Expenditure Observer No. 12, Perambur Assembly Constituency, Erukancherry, Chennai - 600 118.			



(Part B)  
(பாகம் B)

Cash Register for Maintenance of Day to Day Accounts by Contesting Candidates

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான ரொக்கப் பதிவேடு

Name of the Candidate:  
வேட்பாளரின் பெயர்: C. SURESH

Name of Political Party, if any :

ஏதேனும் அரசியல் கட்சியை சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்: BHAJAN SAMA PARTY

Constituency from which contested:  
போட்டியிட்ட தொகுதியின் பெயர்: PERAR B.R. (Gen)

Date of Declaration of Result:

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

Name and address of Election Agent:

தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

(வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புரைகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./ Voucher No, and Date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடுமத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடுமத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
15/03/21	S. ADARAKALA RAJ 444/206 S.m. GAROO 2nd ST Perambur Chennai - 11		10,000/- பெயர் பற்றியும்	-	R.O Perambur	Election Deposit	10,000/-	30,000/- 40,000/- <del>10,000/-</del> 30,000/-	



Receipt வரவுகள்		Payment செலுத்தப்பட்ட தொகை						Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
15/03/21	Rajis/ Nagappa 225-1st Cross Chalalyura Puram Viyasarpadiche 3c, C. Purusothammar Slochel Mar no. 4. Athover ST Teachers Colony Kodungayur - Ch--		2,000 2,000					32,000/-	
15/03/21			3,000 3,000					35,000/-	
15/03/21					Indian Oil Petrol Bunk	Two wheel Petrol	2,000/-	33,000/-	
15/03/21						Food Auto the	5000/- 8500/-	28,000/- 25,500/-	
15/03/21						Tea snacks	3000/-	22,500/-	

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைமையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணைமையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
20-03-21	S. சுவாமி 3/0. அச்சுப்பேட்டி no. 7வது குடியரசு வீடு 24 சதமங்கலம் தொண்டிமையூர் சென்னை		2-000 ரூபாய் - இரண்டாயிரம் ரூபாய்	-	-	பி.கி நோது	2000/-	31/- 22,500/-  24,500/-  22,500/-	

Receipt வரவுகள்		Payment செலுத்தப்பட்ட தொகை						Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புரைகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
21/03/21 + 25/03/21	—	—	—	—	—	—	—	22,500/—	

C. Suresh

J. West

Assistant Expenditure Observer  
No. 12, Perambur Assembly Constituency,  
Erukancherry, Chennai - 600 118.



(Part C)  
(பாகம் C)

Bank Register for Maintenance of Day to Day Accounts by Contesting Candidates

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான வங்கிப் பதிவேடு

Name of the Candidate:  
வேட்பாளரின் பெயர்:

C. SURESH

Name of Political Party, if any :

BAHUMAN SAMAJ PARTY

Constituency from which contested:  
போட்டியிட்ட தொகுதியின் பெயர்:

12 - PERAMBUR

ஏதேனும் அரசியல் கட்சியை சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்:

Date of Declaration of Result:  
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

02-05-2021

Name and address of Election Agent:  
தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

Name of the Bank:  
வங்கியின் பெயர்:

BANK OF INDIA

Branch Address:  
வங்கி கிளை முகவரி:

Kodungaiyur Branch, Chennai - 600118

Account No.:

802110110024126

வங்கி கணக்கு எண்:

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)  
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

Deposit வைப்புத் தொகை		Payment செலுத்தப்பட்ட தொகை				Balance எஞ்சியுள்ள தொகை		Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received/ deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைப்பீடு செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், ரொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பாகம்-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
21/03/21	-		-		-			NIL	
15/03/21	-		-		-			NIL	
16/03/21 to 25/03/21	-		-		-			NIL	12. Ver

C. Suresh